



தகவல்

அரிமைச் சட்டம்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 103/B/2020

திரு, வெ. ராஜ்,

மேல்முறையிட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
ஓமலூர்,
சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு, வெ. ராஜ், மற்றும் பொதுத் தகவல் அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஓமலூர், சேலம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 13.08.2019 தேதியிட்ட மனுவில், சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சியில் கடந்த 2010-ம் தேதியில் இருந்து 31.07.2019-ம் தேதிவரையில் உள்ள 9 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்ட கோப்புகளை நேரில் ஆய்வு செய்திட அனுமதி கோரி பொதுத் தகவல் அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. அம்மனுவினை பெற்றுக்கொண்டு பொதுத் தகவல் அலுவலர் முழுமையான தகவல்கள் வழங்காததால் மனுதாரர், 14.10.2019 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை முதல் மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். அம்மனுவினை பெற்றுக்கொண்டு முதல் மேல்முறையீட்டு அலுவலரும் தகவல்கள் வழங்காததால் மனுதாரர் 02.01.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்று தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை 21.10.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக வழங்கியுள்ளதாக தெரிவித்து அதன் நகல்களை ஆணையத்தின் மின் அஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

5. பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020-ல் வழங்கிய தகவல்கள் தனக்கு போதிய மனநிறைவான தகவல்கள் இன்றைய விசாரணையல் மனுதாரர் தெரிவித்தார். மனுதாரர் ஏற்பளிப்புத் செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 103/B/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
ஓமலூர்,
சேலம் மாவட்டம்.

திரு. வெ. ராஜு,
த/பெ. வெங்கடாசலம்,
148, செங்கல்பேட்டை,
நரசோதிப்பட்டி கிராமம்,
அழகாபுரம் (அஞ்சல்),
சேலம் - 636 004.

Copy to: File
Mj SrPc 10.11.20